



பாடம்: கணிதம்

தரம் : 11


# **S.SUJI**

## **Kg/Golinda Tamil Kanista Vidyalayam**

**அலகு : 21 வட்ட நாற்பக்கல்கள்**

## தேற்றம் :

ஒரு வட்ட நாற்பக்கலின் ஒருபக்கத்தை நீட்ட உண்டாகும் புறக்கோணம் அதன் அகத்தெதிர்க் கோணத்திற்குச் சமனாகும்.




$$\angle HAD = \angle BCD$$

$$\angle ABG = \angle ADC$$

$$\angle EDC = \angle ABC$$

$$\angle BCF = \angle DAB$$

உதாரணம் 1



$x = 95$  (ஒரு வட்ட நாற்பக்கலின் ஒரு பக்கத்தை நீட்ட உண்டாகும் புறக்கோணம் அகத்தெதிர்க் கோணத்திற்குச் சமன்)

(മികെ നിർപ്പ് കോൺമ്)


$$73 + y = 180^{\circ}$$

$$y = 180 - 73$$

$$y = 107$$

2 tip : 2

$\angle ABC = \angle CDE$  என நிறுவக.



தரவு =  $ABCD$  ஓர்வட்ட நாற்பக்கல்  
 $AD$  ஆனது  $E$  வரை நீட்டப்பட்டுள்ளது

$$\text{நி.வே/து} = \angle ABC = \angle CDE$$

நிறுவல்:  $\angle ABC + \angle ADC = 180^\circ$  (வட்டநாற்பக்கலின் எதிர்க்கோணங்கள்)

$$\angle ADC + \angle CDE = 180^\circ \text{ (ஆடுக்காள் கோணங்கள்)}$$


$$\therefore \angle ABC + \angle ADC \equiv \angle ADC + \angle CDE$$

$$\angle ABC \equiv \angle ADC - \angle ADE + \angle CDE$$

$$\angle ABC = \angle CDE$$

உடம் : 2

வட்ட நாற்பக்கல்  $ABCD$  யில்  $AB=BC, CD=DE$  ஆகும்.  $\angle DCE = 40^\circ$  எனின்



I.  $\angle BCA$  இன் பெறுமானம் யாது?

II.  $BD // CE$  எனக் காட்டுக.

விடை

I. அமைப்பு :  $B, D$  ஜி இணைக்க

தரவு :  $AB = BC$

$$CD = DE$$

$$\angle DCE = 40^\circ$$

நிறுவல் :  $\angle DCE = 40^\circ$

$\angle DEC = 40^\circ$  ( $\angle$  யின் எ.ப. சமன்)

$\angle DCE + \angle CDE + \angle DEC = 180^\circ$  ( $\angle$  அ.கூ.தொகை)

$$\angle CDE = 180^\circ - 80^\circ$$

$$\angle CDE = 100^\circ$$

$\angle ABC = \angle CDE$  (வட்ட நாற்பக்கலில் புறக்கோணம் = அகத்தெதிர் கோணம்)

$\therefore \angle ABC = 100^\circ$

$\angle CAB = \angle BCA$  ( $AB = BC$ )

$$100^\circ + \angle BCA + \angle BCA = 180^\circ$$

$$2\angle BCA = 180^\circ - 100^\circ$$

$$\frac{2\angle BCA}{2} = \frac{80^\circ}{2}$$

$$\angle BCA = 40$$

II.  $\angle BAC = \angle BDC = 40^\circ$  (ஒரே துண்டகோணங்கள் சமன்

$\angle BDC = \angle DCE = 40^\circ$  (ஒன்றுவிட்ட கோணங்கள்

$\therefore BD // CE$

(பாடநூலில் 21.3 பயிற்சியை மேற்கொள்க)